The Hon. Thiru K. NARAYANASWAMY : Sir, I move that the Tamil Nadu Debt Relief Bill 1979 (L. A. Bill No. 21 of 1979) as amended be passed.

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று, சட்ட முன்வடிவு திருத்தப்பெற்றபடி நிறைவேற்றப் பெற்றது.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : பேரவையின் அலுவல்கள் இத்துடன் முடிவுற்று, மாலை 4-00 மணிக்கு பேரவை மீண்டும் கூடும்.

பின்னர் பேரவை பிற்பகல் 11-50 மணிக்கு ஒத்திவைக்கப்பெற்றது.

மீண்டும் பேரவை 4.02 மணியளவில் மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு. முனு ஆதி அவர்களின் தலைமையில் கூடியது.

(7) அரசினர் சட்ட முன்வடிவுகள் (தொடர்ச்சி).

(ஐ) கூட்டுறவுச் சங்கங்கள் சட்ட முன்வடிவு, 1979.

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, "தமிழ்நாடு 1979 ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்கள் சட்ட முன் வடிவை (சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண் 27/1979) கீழ்க்கண்ட 19 சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பெற வேண்டும்"

என்ற தீர்மானத்தை மொழிகிறேன்.

1. மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி.
2. திரு. துரை கோவிந்தராசன்.
3. திரு. பி. எச். பாண்டியன்.
4. திரு. வெ. பாலகுரு.
5. திரு. ஆர். மணிமாறன்.
6. திரு. கா. செங்கோடன்.
7. திரு. கோ. ரகோத்தமன்.
8. திரு. கா. பாலாஜி.
9. திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா.
10. திரு. மு. செல்வராஜ்.
11. திரு. பெ. சு. திருவேங்கடம்.
12. திரு. செ. சதாசிவம்.

1979 ஏப்ரல் 28]

13. திரு. மு. சுந்தரம்.

14. திரு. ரா. கிருஷ்ணன்.

15. திரு. சோ. அழகர்சாமி.

16. திரு. எம். ஏ. லத்தீப்.

17. திரு. ரா. மார்க்கபந்து.

18. திரு. ஜே. ஜேம்ஸ்.

19. திரு. கே. கந்தசாமி.

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று, நிறைவேற்றப்பெற்று, சட்ட முன்வடிவு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பெற்றது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவை விதி 99, உள் விதி (1)க் கிணங்க, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களை இக்குழுவின் தலைவராக நியமனம் செய்கிறேன்.

(ஓ) கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்கள் நியமனம்) திருத்தச் சட்ட முன்வடிவு, 1979.

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி: பேரவைத் தலைவர் அவர்களே,

"தமிழ்நாடு 1979 ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்கள் நியமனம்) திருத்தச் சட்ட முன்வடிவு* (சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண் 28/1979) ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பெற வேண்டும்" என்று மொழிகிறேன்.

திரு. எம். அண்ணாமலை: தலைவர் அவர்களே, தமிழ்நாடு 1979-ம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அதிகாரிகள் நியமன) சட்டத் திருத்தத்தின் மீது மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எனது கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். இந்த தனி அதிகாரிகள் நியமனம் பொறுத்தமட்டில், கூட்டுறவு அமைப்புகளுடைய விதிமுறைகளை ஆய்வு செய்வதற்காக ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு இருந்தாலும் இந்த நிறுவனங்களில் இருக்கக்கூடிய தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பது என்பது சரியாகாது.

உதாரணமாக, கூட்டுறவு ஸ்தாபனங்களில் முறைகேடுகளும், சீர்கேடுகளும் நிலவி இருப்பதற்கான காரணம், அந்த அமைப்புகளில் ஒரு ஜனநாயகத் தன்மையில் நடைமுறை இல்லாததுதான் என்பதை நான் சொல்லிக்கொள்ள

---

* 1979 ஏப்ரல் 24 ஆம் தேதியிட்ட தமிழ்நாடு சிறப்பு அரசிதழில் வெளியிடப் பெற்றுள்ளது.